Telephone Nos.:

Regd. Office: (044) 28522745 Factory: (044) 26234300 (044) 26258511



Telefax: 044 - 26257121 Web: www.wheelsindia.com

## WHEELS INDIA LIMITED

Corporate Identity Number: L35921TN1960PLC004175

Registered Office : 21, Patullos Road, Chennai - 600 002.

Factory: Padi, Chennai - 600 050.

August 12, 2024

To

National Stock Exchange of India Limited,

The Manager, Listing Department, "Exchange Plaza", C-1, Block G, Bandra-Kurla Complex, Bandra (E), Mumbai – 400 051

Scrip Code: WHEELS

То

**BSE** Limited.

The Corporate Relationship Department, 1st Floor New Trading Wing, Rotunda Building, Phiroze Jeejeebhoy Towers, Dalal Street, Mumbai – 400 001

Scrip Code: 590073

Dear Sir / Madam,

Subject: Newspaper Advertisement pertaining to Loss of Share certificate – Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (SEBI LODR)

We enclose herewith copies of the newspaper advertisement pertaining to Loss of Share certificate published in "Trinity Mirror" (English) and "Makkal Kural" (Tamil) on August 10, 2024 & August 12, 2024 pursuant to Regulation 47 of the SEBI LODR. The aforesaid information is also available on Company's website at <a href="https://www.wheelsindia.com">www.wheelsindia.com</a>.

Kindly take it into your record and oblige us to disseminate the same on your website.

Thanking you.

Yours faithfully,

#### For Wheels India Limited

LAKSHMI Digitally signed by LAKSHMI VISWANATHAN KUNISSERY N KUNISSERY Date: 2024.08.12 18:01:56 +05'30'

K V Lakshmi Company Secretary & Compliance Officer

Encl.: As above

## Flexitron high-dose Brachytherapy cancer treatment

Chennai, Aug 10: Dr Kamakshi Memorial Hospital inaugurated a new High Dose Rate new High Dose Kate Brachytherapy system Flexitron, a robust Flexitron, a robust and precise treatment Brachytherapy is a form

MSTC/SRO/CHOPRA

KREON FINNANCIAL SERVICES LTD

**NOTICE OF POSTAL BALLOT E-VOTING** 

Notice is hereby given pursuant to Section 110 and other applicable provisions of the Companies Act, 2013, as amended (hereinstiner fereigened as a the "Act") and other applicable provisions of the Companies Act, 2013, as amended (hereinstiner fereigened as set he "Act") and topether with Rule 2 of the Companies (Management and Administration) Rules, 2014, (including any statutory modification(s) or re-enactment(s) thereof for the time being in force, Regulation 44 of the Securities Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, (SEBI Listing Regulations) pursuant to General Circular No. 20/2020 detect May 5, 2020 areal with other reveal not coulses including 08/2022 dated 2015 September 2022 issued by circulars issued in this regard, Secretarial Standard on General Meetings issued by the Institute of Company Secretarias of India (SSE2) and any other applicable law, rules and regulations (including any statutory modification(s) or re-enactment(s) thereof, for the time being in force), KREON FINNANCIAL SERVICES LIMITED (the Company) seeks the approval of the Members for the following Ordinary/Special Resolutions van Fusial Bellot University Provinces (Kennate evoluty).

Unrector, both Promoter Executive Directors Special

The electronic copies of Postal Ballot Notice along with the Explanatory Statement has been dispatched on

Saturday, 10<sup>th</sup> August 2024 to those Members whose names appear on the Register of Members / List of

Beneficial Owners as received from the National Securities Depository, Limited ("NSDL") and Central

Depository Services (India) Limited ("CDSL") as on 9<sup>th</sup> August 2024 (Lou-Off date) and how have registered
their e-mail addresses with the Company / Depository Service of the Postal Ballot Notice along with

Postal Ballot Toma and pre- paid business reply envelopes are not being sent to Members for this Postal Ballot

in line with the MCA Circulars above mentioned.

in line with the MCA/Circulars above mentioned.

In compliance with the MCA Circulars, the Company is pleased to offer e-Voting facility to all the Members of the Company. For this purpose, the Company has appointed Central Depository Services (India) Limited (ICOSL) for facilitating e-Voting) to enable the Members to sat their votes electronicially.

Members may please note that the Postal Ballot Notice will also be available on the Company's website at www.kreon.i. and may also be accessed from the relevant section of the websites of the Stock Exchanges i.e. BSE Limited at www.keenid.accessed from the relevant section of the vebsites of the Stock Exchanges i.e. BSE Limited at www.keenid.accessed from the relevant section of the vebsites of the Stock Exchanges i.e. BSE Limited at www.keenid.accessed from the relevant has also and the stock of the sto

During this period, Members of the Company holding shares either in physical or electronic form, as on the Cut-off date, i.e. 9" August 2024, shall cast their vote electronically. The Board of Directors has appointed M's Lakshmmi Subramanian & Associates, Practicing a Secretary, Chennai, to act as scrutinizer for conducting the electronic voting process in a fair and tra-manner.

The Sorufinizer will submit his/her report to the Chairman or any other person authorized by the Chairman after the completion of sorufirm of the e-volino, and the result of the e-volino by Postal Ballot will be amounced not later than 48 hours from the conduction of e-voling and will also be displayed on the Company website www.kreon.in, and communicated to the stock exchanges on which the shares of the Company are listed.

The documents referred to in Postal Ballot notice are available for inspection at the Registered Office of the Company during office hours on all working days from the date of dispatch until the last date for receipt of votes by e-voting. Alternative, imembers may also send their requests to investor relations/girconst or such as the property of the property of

Members with his not not registered the mail address may temporarily get their e-mail address registered with the Company's RTA by clicking their link: http://www.purvashare.com/uranil-and-phoneupdationand-following the registration process as guided thereafter. Post successful registration of the mail, the Members vouid get soft copy of the Notice and the procedure for e-voting along with the user id and password to enable e-voting for this Postab labilit.

In case of any queries or issues regarding e-voting, Members may refer the Frequently Asked Questions (FAQS\*) and e-voting manual available at www.evotingindia.com under help section or write an email to helpdesk-evoting

Description of Resolution
 Description of Resolution
 Description of Resolution
 Consider and approve increase in the authorized share capital of the company by amending the Memorandum of Association of the compan Approval for increase in the limits under Section 186 of the Companies Act, 2013

Appointment and payment of remuneration of Mr. Jaijash Tatia as Chairman and Managing Director
Appointment and payment of remuneration of Mrs. Henna Jain as Joint Managing Director

Appointment of Mr. Anand Manoharlal as an Independent Director Approval under Requilation 17(8)(e) of SEBI (Lighting Obligations and Disclosure Requirements) Regulation, 215 feed with the provisions of the Companies Act, 2013, the reumeration payable to Mr. pajash Tata, Chairman and Managing Director and Mrs. Henna Jain, Joint Managing Director, both Promoter, but Provisions of Joint Managing Director and Mrs. Henna Jain, Joint Managing Director, both Promoter, but Promoter Search Search

The remote e-voting facility will be available during the following voting period.

E-AUCTION of Iron scrap

PRIVATE LIMITED/1/CHENNAI/24-25/20012

Scrap, GI sheet and Damaged fork Lift Scrap

dt 14.08.2024 12.00 to 17.30 hrs for sale of Iron

For participation visit: www.mstcecommerce

com/www.mstcindia.co.in or Contact MSTC: 9499054101-104/ 9444976359 & further details contact: 09025762289, 9833525032,

of radiation therapy where a radioactive source is placed inside/near to the vicinity of the tumor via suitable applicators. This enables the tumor to get maximum doses and a rapid dose fall-off to the surrounding normal

of Iron scrap

LAM PRODUCTS
HENNAI/24-25/20012
17.30 hrs for sale of Iron maged fork Lift Scrap

: www.mstce.commerce.

treatment.

A new brachytherapy system (Flexitron) is inaugurated by Dr Kamakshi memorial hospital at Ramada Plaza, Guindy by the Chairman

Ordinary

Dr TG Govindarajan and 40+ eminent radiation Oncologists. The event was organised to impart the maximum use of brachytherapy for the benefit of cancer patients. This event was celebrated on a tagline of "My Brachy", which will create interest on the young radiation oncologists to techniques for the management of cancers. A scientific session was also conducted where the stalwarts in the field of Radiation Oncology participated and discussed on the beneficial uses brachytherapy on Cancer interest on the young brachytherapy radiation oncologists to management.

# 

1) M/s. LKS Travels
2) United India Insurance Company Limited
To
M/s. LKS TRAVELS,
LIBRORIE 7/cs Sedar

Mis. LKS TRAVELO, HIII(D) Hapoli, I'ro Sadar, Lower Subansiri. 791 120, Arunachala Pradesh osked for hearing on 30.08.2024. You are hereby called upon to appear before the HON'BLE CHIEF COURT OF SMALL (CAUSES, CHEMAN), on 30.08.2024 at 10.30 AM, either in person of through Counsel, failing which the matter will be decided in your absence.

T.ARUMUGAM

#### Wheels India Limited

CIN: L35921TN1960PLC004175

Regd. Office: No. 21, Patullos Road, Chennai - 600 002.

Phone : 044,2623,4200: Website: www.wheelsindia.com

#### PUBLIC NOTICE

Name of the Shareholder / legal heir and Folio No.	Certificate Nos.	Distinctive Nos.	No. of equity shares
	13526	1954161 to 1954660	500
	5374	3137651 to 3137900	250
	9314	4683347 to 4683396	375
	9315	4683397 to 4683446	50
	9316	4683447 to 4683496	50
	9317	4683497 to 4683546	50
Ms Fathima F Folio No.: 00001980	9318	4683547 to 4683596	50
F 010 No.: 0000 1300	9319	4683597 to 4683646	50
	9320	4683647 to 4683696	50
	9321	4683697 to 4683721	25
	22718	9112082 to 9113206	1125
	31310	12077255 to 12079504	2250
	4500		

Mahindra Rural Housing Finance Ltd. Regional Office at : 4th Floor, Khivraj complex II, 477-482, Anna Salai, Chennai - 600 035.

# "APPENDIX- IV-A" [See proviso to rule 8(6) and 9(1)] Sale Notice for Sale of Immovable Property

Notice is hereby given to the public in general and in particular to the Borrower and Cororower that the below described immovable property mortgaged to the Secured Credito he possession of which has been taken by the Authorised Officer of Mahindra Run Joussing Finance Ld., Secured Creditor, will be sold on "As is where is," "As is what is," and the sold of the control of the co HOUSING HARDE CLD, SECURED CHEGODY, WILD ES SOOD ON "AS IS WHERE IS," "AS IS MIT "Whatever there is" basis on 28th August, 2024 from 11,00 am, to 11.30 a.m.f. of of Rs. 9,87,148.87/- (Rupees Nine Lath Eighty Seven Thousand One Hund Eight and Paise Eighty Seven Only/due as on 20,06.2024 and further interest expenses thereon till the date of realization due to the Secured Creditor from Bort Co-Borrower namely Mr. Rajini. P and Mrs. Rajeswari. R.

The Reserve Price will be Rs. 17,21,126/- (Rupees Seventeen Lakh Twenty On Thousand One Hundred Twenty Six Only) and the Earnest Money Deposit will be Rs 1,72,113/- (Rupees One Lakh Seventy Two Thousand One Hundred Thirteen Only).

DESCRIPTION OF THE IMMOVABLE PROPERTY:
"All that piece and parcel of site with building, an extent of 2180 sq. ft. Comprised in Granarsham Gruvey, No.4120, sape Prists No.47 and Granarsham Gruvey, No.4120, sape Prists No.47 and Granarsham Gruvey, No.4120, sape Prists No.47 and Granarsham Gruvey No.4124, sape Prists no.48, situated at the Prophysicansman Village, Perment Talk, Throvalful District and stated within the Registration District of Chemal Borth, Sub. 4 registration Clark of Prometer Jan. Registration Clark of Chemal Borth, Sub. 4 registration Clark of Chemal Borth, Su

Place of Auction-Mahindra Home Finance, Priyan Plaza, No.3, 3rd Floor, Nelson Manickam Road, Amijkarai, Chemai. –600029. For detailed terms and conditions of the sale, please refer to the link provided in Secured Circettor's website i.e. www.mahindrahometinance.com.

Sd/-Authorised Officer Mahindra Rural Housing Fina (9566408086) Loan Account No XSEMCNA00554587

KOVAI MEDICAL CENTER AND HOSPITAL LIMITED

Corporate Identification Number (CIN): L881101Z1985PLC001659

Registered Office: 99, Avanashi Road, Coimbatore - 641 014, Phone: (0422) 423900, 038930, Fax: (0422) -2627782

Emilia: Secretarialdept@michhospitals.com, Website: www.kmchhospitals.com

#### **EXTRACT OF STATEMENT OF FINANCIAL RESULTS**

For KREON FINNANCIAL SERVICES LIMITED

					(\ III lakiis)	Ш	
	PARTICULARS		Quarter Ended			Year Ended	
S.No			31.03.2024	30.06.2023	30.06.2024	31.03.2024	ı
			Unaudited			Audited	
1	Total Income from Operations	31,510.53	32,111.18	27,460.58	31,510.53	1,21,955.27	
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary items)	6,070.90	6,690.55	4,175.01	6,070.90	23,755.67	
3	Net Profit / (Loss) for the period after Tax (after Exceptional and / or Extraordinary items)		6,690.55	4,175.01	6,070.90	23,755.67	
4			5,217.71	3,104.89	4,575.35	17,973.07	
5			5,241.81	3,117.04	4,590.27	18,043.64	
6	Equity Share Capital		1,094.23	1,094.23	1,094.23	1,094.23	
7	Reserves (excluding Revaluation Reserves)		-	-	92,349.87	87,759.62	
	Earnings Per Share (of ₹10/- each) (for continuing and discontinued operations) -						
8	a) Basic	41.81	47.68	28.38	41.81	164.25	
	b) Diluted	41.81	47.68	28.38	41.81	164.25	ı

Place : Chennai Date : 10.08.2024

Note:

1) The above is an extract of the detailed format of the financial results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015, The full format of the financial results are available on the Company's Website (www.kmchhospitalcom) and BSE Limited website (www.bseindia.com).

For and on behalf of Board of Director

For and on behalf of Board of Directors DR.NALLA G PALANISWAMI MANAGING DIRECTOR

#### CHANGE OF NAME

My daughter, Meghna eshwari. daughter of Thiri oop Kumar Maheshwari. on 29th May 2009 (District of Birth: Chennai), residing at No. 1001. Tower 1, North

Town Appartments, itephenson Road, Perambur Chennai-600012, shal DEEPTI MAHESHWARI

RENU MAHESHWAR

## **NAME CHANGE**

I. S.Tany Gracia, residing at 21/3, Arunachalam Road, Kotturpuram, Chennai-85 hence forth will be known as Tany Gracia Prathap

Tany Gracia Prathap

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
(Testamentary and Intestate Jurisdiction)
In the matter of Indian
Successor A 27 XXXX
or 1925 and
In the matter of Issair State Stat

O.P. No.268 Of 2024

Nrs. Rajameenakshi W/o Mr.Loganathan Upendran, No.5/3, Rani Annadurai Street, Mandavelli, Chermai 600 028 J Mrs.RAJALAKSHMI W/o. Mr. Venkat Prabhu No.12/17, Swaraman Street, Mandavelli, O.12/17, Swaraman Street, Mandavelli,

All persons claiming to have any interest in the estate of the above named K.J.SARASA who was residing at Door No.5:3, Rani Annadurai Street, Mandavolii. Chennai 600 028 and died on 02.0:12.012 are hereby cited to come and see. the proceedings before the Master stilling in the original side of the High Court of Judicature at Madras on : 27.08.2024 at 10.30 a.m. and tile their objections, if they think fit before the grant or Letters of Administration.

Dated at Chennai on this the 2nd day of August 2024. TA. Ravikumar M. R. L. Kuruschth.

M/s. J. Karunanithi Assistant F M. Anandaraj G. Chandrasekar No. 442, Addl Law Chambers, High Court, Chennai - 600 104 and No. 40, Nattu Pillayar Koli Street, Sowcarpet. Chennai - 600 001. Counsel for Petitioners. Assistant Registrar, Original Side - 13 High Court of Juicature, Chennai - 600 104.

## **MIL INDUSTRIES LIMITED**

Regd. office: 25A, SIDCO Industrial Estate, Ambattur, Chennai - 600 098. Ph: 044-26258382 | Fax: 044-26257583 | CIN: L25199TN1966PLC005397 | GST No: 33AAACM43800125

## Extract of Unaudited Standalone Financial Results for the Quarter ended 30.06.2024

in Lakhs						
S. No	Particulars	3 months ended	Preceeding 3 months ended	Corresponding 3 months ended in the previous year	Previous Year ended	
		30.06.2024	01.00.2024	30.06.2023	31.03.2024	
		(Unaudited)	(Audited)	(Unaudited)	(Audited)	
1	Total Income from Operations	655.59	914.77	1067.28	3833.14	
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/ or Extraordinary items)	36.10	139.37	207.43	739.89	
3	Net Profit / (Loss) for the period before tax, (after Exceptional and/ or Extraordinary items)	36.10	139.37	207.43	739.89	
4	Net Profit / (Loss) for the period after tax, (after Exceptional and/ or Extraordinary items)	26.00	100.50	149.35	532.87	
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	26.00	119.70	149.35	552.07	
6	Equity Share Capital (Face Value per share Rs. 10/- each)	315.00	315.00	315.00	315.00	
7	Reserves as shown in the Audited Balance Sheet of the previous year	0.00	0.00	0.00	2713.71	
8	Earnings Per Share (Face Value per share Rs.10/- each)					
	1. Basic	0.83	3.19	4.74	16.92	
	2. Diluted:	0.83	3.19	4.74	16.92	

NOUS:
The above is an extract of the detailed format of Unaudited Quarterly Results filled with the Stock
Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015.
The full rounted Unaudited Quarterly Results are available on the websites of the Stock Exchange
(www.msei.in) and the Company's website (www.milindus.com)

RAGHU RAMAN MANAGING DIRECTOR DIN : 00181743

## SAKSOFT SAKSOFT LIMITED

CIN: L72200TN1999PLC054429
Global Infocity Park, Block- A, 2"Floor, 40, Dr. M.G.R. Salal, Kandanchavadi, Perungudi, Chennal - 600 096; one: +91-44-2454 330(0; Fax: +91-44-2454 31); Email: compliance/ficer@jasksoft.co.in; Web: www.saksoft.

#### NOTICE OF POSTAL BALLOT

Notice is hereby given to the members of Sassorl Limited ("the Company") that pursuant to Section 108 and 110 of the Companies Act, 2013 ("Act) and "Ause violated hereauther, 2558 (Listing Collaptions and Disclosure Reconstructions (Including any amendments, statutory modifications and/or neveralment thereof for the line being in force) and. General Circular Ros. 14/2020 dated April 8, 2020, 17/2020 dated April 13, 2020, read with other relevant circulars, including General Circular Ros. 14/2020 dated April 8, 2020, 17/2020 dated April 13, 2020, read with other relevant circulars, including General Circular Ros. 14/2020 dated April 82, 2020, Sassardy is fermitisely circulars and in McAnchiculars and circulars consider No. 14/2020 dated April 82, 2020, Sassardy is fermitisely circular in McAnchiculars and circulars and considerations. The Company of the Comp

Item No. Resolution De			Description of the Resolution
ı	1	Ordinary	Issue of Bonus Equity shares
١	2	Ordinary	Change in designation of Mr. Ajit Thomas (DIN: 00018691) as Non-Executive Non Independent Director
l	3	Special	Reappointment of Mr. Gamesh Chella (DIN. 01869831) as an Independent Director of the Company for a second term of 5 years with effect from February 03, 2025

In compliance with the above-mentioned provisions & MAC Chrotians issued in this regional of Regulation 14 of SEBILODR, the notice has been sent through electronic mode only and remote e-voting has been facilitated through MS Central Proposition, Sendies (India) intellect (CTR). The notice has been sent or fauging 169,70% in horse member sends as a resorted in the Regulater of mentioned such as a contract of the Regulater of mentioned such as a resorted in the Regulater of mentioned such as a resorted in the Regulater of mentioned such as a resorted in the Regulater of mentioned such as a resorted in the Regulater of mentioned such as a resorted in the Regulater of mentioned such as a resorted in the Regulater of mentioned such as a resorted in the Regulater of mentioned such as a resorted in the Regulater of mentioned such as a resorted in the Regulater of mentioned such as a resorted in the Regulater of the R

Date of completion of Dispatch of notice	August 09, 2024
Cut-off date for remote e-voting	August 07, 2024
Commencement of remote e-voting	August 12, 2024
End of remote e-voting	September 10, 2024
Result of remote e-voting	On or before September 12, 2024
Event Number for remote e-voting	240809010

- Research note that the e-voting module will be disabled by CDSL for remote e-voting after 5.00 pm (IST) on Systember 1.0224 and evolving left inch be allowed beyond the said date. Once the vote on a Resolution is cast by the members, the member shall not be allowed to change it subsequently or cast the vote again. Approach whose member shall not be allowed to change it subsequently or cast the vote again. Approach whose men is recorded in the register of members or in the register of beneficial cowners maintained by the depositories as on the cut-off date only shall be entitled to vote by a vanishing the facility of mode e-voting for the postable. Any person who is not a member see on the said durited died should vet their Postal Ballot notice for information.

- sen-attested opp of PAN card. Details are available at https://www.sakod.com/investor-com/unifored and attaching a Members can also access the Notice by clicking on the company's wellow https://www.sakod.com/investor/company-arouncements/post-abolded and can refer instructions (pyers) in the Notice to the Notice for obtaining User ID and the Dear of the Section of the Notice of Notice of Notice of Section (User ID and The Dearch has fixed Friday, 13 September 2024 as the record data for the purpose of ascordaning the slightling of shareholders to review bounds Shares in the related of 14.6 are of 19 inter house sequely share of Re1 as each fully guide up for every four (4) existing equity shares of Re, 1 each fully paid up, subject to the approval of shareholders through postal balot.

- ballot.

  The Board has appointed V Suresh Associates (CP No. 6032) Practicing Company Secretary, as the scrufinize ("Servarient") for conducting the evolving process in a fast and transposered manner.

  ("Servarient Servarient Serva

Meera Venkatramana

Place : Chennai Date : August 09, 2024

DIN: 00013536

## சிதம்பரம் நகராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகள்: கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு

கடதூரர், ஆக. 12திதம்பரம் நகராட்சிக்குட்பட்ட
பகுதிகள்ல் நடைபெற்று வரும்
என்றில் திட்டப் பணிகள்
குறித்து மாவட்ட கலெக்டர் சி.ரி
நேடுக்கண்டர் நடைபெற்று வரும்
குறித்து மாவட்ட கலெக்டர் சி.ரி
குறிதின் கெறிதில்குமை! ஆய்வு
மேறிகொண்டார். சிதம்பரம்
குறிதில் உள்கட்டமைப்பு மற்றும்
அடிப்படை வகிதகள் நிதிறிலில் கீழ்
குறாயி 15 கோடி பறிப்பிட்டில் புதிய
புறதகர் பேருந்த நிலையம் கட்டுமான
பளரிகள் தடைபெறுவதையும்,
கலைஞர் தகர்புற மேற்பட்டிலும்
துறின் நீழ் தட்கண்குளர் குராம்
95 கட்சம் மறிப்பிட்டிலும், ஆயிலுகளம்
தரம்களர். உடகட்டமைப்பு
தரம்களர். பகுமர் மோக்குமை தரம்களர்.
பகுமான் 66 மடிய பர்காக்காடையதை
உள்ளிட்ட உடகட்டமைப்பு
பணிகள் நடைபெறுவதையும்
பணிகள் நடைபெறுவதையும்
பணிகள் நடைபெறுவதையும்
பணிகள் நடைபெறுவதையும்
பணிகள் நடைபெறுவதையும்
பணிகள் நடைபெறுவதையும் 95 கட்சம் மற்ப்பட்டிறும். ஆப்பு ஒருபாய் 66 கட்சம் 'தெப்பீட்டிலும் தரிவாரி, பாதுகாய்பு வேலி அமைத்தல், பேஷ் பிளாக் நடைபாதை உள்ளிட்ட உட்கட்டமைப்பு தாக்களுடன் புண்ணம்ப்பி இந்த நடைபறுவனைபடு வரத்தனுடன் புண்ணம்ப்பி இந்த நடைபிறுவனைபடு மானிகள் நடைபெறுவனைபும் காட்டாட்டு வநிட்டில் நடியிலாக்க மாற்றம் 60 ஆய்வு செய்துர். மானிகள் நடைபிறுவனைபும் காட்டாட்டு இட்டத் நடியிலாக்க மாற்றம் 60 கிருவில் மானிகள் நடைபிறுவனைபும் இந்த நூரிவுளின் வையை முடியுத்த பயன்பாட்டிறி கொல்குரை மற்றும் நுலகம் கட்டுமான பணியை முழுக்குராம் வடிகால் வாதிகள் குறித்தின் மறிகையிட்டு ஆப்வு செய்தார். குறிவளி வணிக்கு குறிவறுக்கு காட்டிய முமக்குராம் வடிகால் வாதிகள் குறித்தி தலக்குராம் வடிகால் வாதிகள் குறித்தி தொடர்த்து புண்ணக்கப்பட்டுள்ள குருகைப்பிறகாலம் குளம் பராமற்ப்பு கூடிய மழைதீர் வடிகால் மறிறும் நடியாள் நடைபாகவுடி விட்சுரியாளர் கண்டி நடியாம் கூடிய மழைதீர் வடிகால் மறிறும் தன்ற காட்டிய மழைதீர் வடிகால் மறிறும் குறிவர் தாட்கு சாட்சிம் நடியாம் காட்கும் காட்கும்



ஆம்பூரை அடுத்த அத்திமாகுலபள்ளி

## BEFORE THE STATE CONSUMER DISPUTES REDRESSAL COMMISSION AT CHENNAI C.M.P No. 226 of 2024 C.M.P No. 226 of 2024 N F.A.No.17 OF 2024 The Manager, Force Motors Ltd., Murnbai-Pune Road, Akrudi, Pune-411 035.

R.C.O.P.No. 1529 of 2013 Mrs.Chandra

Mrs.Chandra W/c.late M.Lakshmanan No.SA, ORCHARD MANNER No.2, Diwan Rama Road

No.2, Litwa . . ... Purasaiwalkam, Chennai-600 064, ...Petitioner/D. H.

"Petitioner/D. H. Vs Vs Mr.Simon Joseph. Sto. Joseph No. 16, Old No.62/A Sarry Reddy Street, Chennai-600 008. Respondent/JD

Ösrina 600 008.

The stove Execution Petition (feet by Petition (f

T.VISWANATHA RAO Counsel for D.Hr.

-Verses -

io, The Manager Ws. Sri Ramajeyam Force, No.23/5, Old By-Pass Road,

Misson rearrangement rote,

Notice Amplify Pass Road,

Notice Amplify Pass Road,

Notice Amplify Pass Road,

Please take notice that in the
above appeal field by my chert.

Please take notice that in the
above appeal field by my chert.

Dispulse Redressal Commission,

Cennral was pleased to order

notice by out through newspaper

of 25/07/24, returnable by

will corre up for hearing on

14-05-2024, ensure your

presence either in person or

through an aboxicate before the

at 100.3 AM failing which the
above appeal will be decided in

your absence.

My verkatalvishnan

ce. M.Venkatakrishnan Counsel for appellant

INTHE COURT OF II
ADDITIONAL CITY CYVIL
JUDGE AT CHENNAL
I.A.No. 6 and 7 of 2024
III
I.A.No. 3 of 2023
III
I.A.No. 1 of 2023
III
R.L.T.A. No. 32 of 2023

Appellant
Versus
KV, Usha (Died)
MS, Karthikeyan and 2 others
... Respondents/Respondents/
Respondents/Respondents

.... hesportberts/Respondents/
Respondents/Respondents/
Respondents/Respondents/
And Groups/Property
And Groups/Property
And Groups/Property
And Respondents/
Anaragement Services Company
(Space)-Co. Reference Company
(Space)-Co. Reference
And B.A. Narribi.
And A. Narribi.
And A. Narribi.
And Co. Reference
And B.A. Narribi.
Commal - 800 - 15.
Commal - 80

1 of 2023 in RL.I.A. No. s. c. to 2020. Said matter notice had been ordred to you by the Hortitle II. Additional City On Judge at Chemist on 18,07. 2021. Kindly by estumble 16,06.2021. Kindly be restricted to the matter will be heard in your absence. Occursel for Petitional Petitional Petitional Populational Petitional Petition

Coursel for Petitions' Petitions' (Application of Petitions') Application (Applications') Applications' (Applications') (Applications') Applications' (Applications') (Ap

பதிய என்ட 1/65. (பது தன்).
பதிய என்ட 1/65. (பது தன்).
அவரம் பெண்ட சாடு, நிறுகாகுசே, கொக்கால் (1) முற்றாகுசே, கொக்கால் (1) முற்றாகுசே, கொக்கால் (1) முற்றாகுச்சு, கிறுக்கு கிற

After 10 days of the publication of this rotice and within three most is because of the publication of this rotice and within three most is because the publication of the rotice of the publication of the rotice of the publication of the publ

பெயர் மாற்றம் Arun Prakash Suriya Prak நந்தை பெயர்: Su Arun Prakash Suriya Prakash

பென்மையிரு திண்டிவனம் முகள்மை மாவட்ட உரிணமியம் நீதிமன்றம் அவர்கள் சமூலம் டி. N.N. 430/2024 (FO.S. NO. 279/2013 1. கோவிந்தசாமி (இறந்தார்) 2. முத்தமிழன 3. கிருஷ்ணவேணி 4. அபிராமி 5. லட்சுமி வழி வழிகள் வணி 5. லட்சுமி வழி

ENROLMENT NOTICE

ENROLMENT NOTICE
After 10 days of the policition
of this rotice and within free
roths free get and within free
roths free get decreased and
provide the get decreased and
provide get and the get and
provide get get and
provide get get get get get get
provide get get get get get
provide get get get get
provide get get get get
provide get get get
provide get get get
provide get get
provide get get get
provide get
prov

the Bar Courol with in the days. Machi Chauthart.

Alter 10 days of the publication of this notice and within three months there after. It. Midding also, 100 care and within three months there after. It. Midding also, 100 care and within three months there after. It. Midding at 87, Veensamy Steet, Egmore. Chrism-8-000. oil, after die awarg my enrohment assam Coursi of Taminedu Bar Courol and Taminedu Bar Courol and Care and the same to the Bar Courol with intending a course of the publication of this notice and within three months there after. It hearth and course the same to the Bar Courol after. In Newton Courons and Care and Within three months there after. In Newton Courons and Care and Within three months there after. In Newton Care and Care an

After 10 days of the optication of this rotice and within free of this rotice and within free of the rotice and within free of the rotice of t

104.
Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days.
S. Thamigai Velan

The Bar Council with intendiges. Exhausting visit and the process of the publication of this ratio and within three months there after I. P. Aplitharier. So Patharism, aged 24 years, generality residing at North March 1984. Widdle-Cartan 1984. Cutations Desired-108 104, meter of lawn on years are seen and the process of the publication of Tamined, Bar Council Juding, high count cances. Command of Tamined, Bar Council Juding, high count cances. Council of Tamined, Desired-108 104, and the process of the publication of the Bar Council with intendiges. After 10 days of the publication of this include and within three months they after I. V. Thromada 22 years, permanently residing at No.5. Sarphyaneon Sala. 2nd Cross Steel. Throwers of the publication of the Bar Council of the Co



வீல்ஸ் இந்தியா லிமிடெட்

CIN:L35921TN1960PLC004175 திவு பெற்ற அலுலைகம்: எண். 21, பட்டுக்கைல் ரோடு. சென்னை 600 002. கொலைபேசி : 044–2623 4300;

பொது அறிவிப்பு

பங்குநாரின் பெயர் / சட்டழ்வ / வாரிக் மற்றும் ஃபோலியோ எண்.	குறியீட்டு எண்	பங்குகள் எண்கள்	ടെൽത്തിർതമ
	13526	1954161 to 1954660	500
	5374	3137651 to 3137900	250
	9314	4683347 to 4683396	375
	9315	4683397 to 4683446	50
	9316	4683447 to 4683496	50
Ms ஃபாக்டுமா F	9317	4683497 to 4683546	50
ஃபோலியோ	9318	4683547 to 4683596	50
creder.: 00001980	9319	4683597 to 4683646	50
	9320	4683647 to 4683696	50
	9321	4683697 to 4683721	25
	22718	9112082 to 9113206	1125
	31310	12077255 to 12079504	2250
	மொத்தம்		4500

மேற்சொன்ன பங்கு சான்றிதழ்கள் மீது எனமுக்கேணும் ஆட்சோனை அது குறிக்கு இந்த அதிகிப்பு வெளியான 15 நாட்களுக்குள் வேண்டும். அதன் பிறகு வரும் கோமிக்கை சுற்றுக் வெள்ளப்பட மாட் பெற்ற பங்குதளருக்கு மற்று பங்கு சான்றிதழ்களை வழங்கும்

சென்னை உயர்நீதிமன்றம் (உவில் மற்றும் உயில் இல்லாத வழக்கு பற்றிய ஆன்வணர்) முதலேற்பு மனு என். 348/2024 இத்திய வளிச்சிமைச் சட்டம் XXXIX/1 தொடர்பான மனுவில் 25.04.2014 அ

தொடர்பான மனுவில் 25.04.2014 அ இறந்து போன திரு. தணிக்காச் அவர்களின் உயில் சாசனம் தொடர்பான

அவர்களின். 1) தமிழாசி க/பெ. சாமி எண்.75/467, 13வது கிழக்கு குழுக்கு தெரு. மகாகவி பாழி நகர், கியாசப்பாடி, சென்மடை-600 039 2) வேத்தன், த/பெ. சீனிவசன் போம். எண். எல். பெருமாள் கேயில் தெரு. சேத்துபாக்கம் காலனி, பாடி யநல்லூர்,

வற்றிகரப்—003 202 — பறுதார்கள் இறுவி சிற்றவர்கள், சட்டுட் குதிர்கள் கண்ட 20172, வேது குறுக்கு குதிர்கள் கண்ட 20172, வேது குறுக்கு குதிர்கள் கண்டை 200 118 — வெடுக்கையூர், கவிவி தகர், வரு மறுக்கு தெதி கண்ணை—000 118 — வெடுக்கையூர், கவிவி தகர், வரு மறுக்கு தெதி மேன் நடித்த குறிக்கச்சலம் அவர்களின் உயில் சொதுக்களில் சடித்து பாத்தியதை கொடுகிறா அண்ணைற்ற நக்களுக்கு தகிகதா குதின்கள் திறிக்குற்ற நிருகாக என்றிலும் வழங்கப்படும் தந்து முன்பு கொள்கையை பந்தி நக்களும் ஆட்டேயகளைகளை திறிகிற்கு கொள்ளுறை இகள் மூன்பு அறிக்கப்படுக்குறாக்கு வருக்கு மற்றுக்கொள்ளுறை இகள் மூன்பு அறிக்கப்படுக்குறாக்கு வருக்கு வருக்கு சென்றவரைக்கு வருக்கு முன்பு வரிகிக்கப்படுக்குறாக்கு வருக்கு சென்றவரும் இகள் மூன்பு கொள்கிய அறிக்குறாக்குறிக்குற்கு சென்றவரும் இகன் மூன்பு

## RADIANT CASH MANAGEMENT **SERVICES LIMITED**

Formerly Reliant Cash Management Services Provide Limited)
ந்துவைகள் 1226. சிறுமாக பெரியிர்கள் இருக்கு பிருக்கு பிருக்குக்கு பிருக்கு பிருக்கு பிருக்குக்கு

இணைகுடை பிறுத்தி பறிறுக்க பிறுத்தாகை மற்றும் பதிவது ஆண்டு பெருக்கட்டம், ஈவத்திருக்கு மற்றும் பதிவது ஆண்டு கொதல்கட்டம் ("AGM"), வில்காளின் பதின்றுக்கு பற்றிய தகைல் வில்காளின் பதின்றுக்கு பற்றிய தகைல் விலகாளின் பதின்றுக்கு பற்றிய தகைல் விலகாளின் பதின்றுக்கு கூறுக்கு பிறுத்தின் முற்றிய தகைல் விலகாளின் படியில் படியில் முற்றியில் முறியில் முறியில்

யழ்முன்ற புற்றிய அடையிலார் ஆக்கிடு போதுக்கட்ட அறிவியில் கினக்கப், பறின்ன.

எனுக்குகைகளை மற்றுக்கு முறுவடத்திய முறுவடக்கு மறைக்குக்க மற்றுகும் படுக்கு கிகுக்குக்கு மற்றுக்கு மற்றுக்கு மற்றுக்கு மற்றுக்கு மற்றுக்கு மற்றுக்கு மற்றுக்கு மற்றுக்கு மற்றுக்குக்கு மற்றுக்கு மற்றுக்கு மற்றுக்கு மற்றுக்கு மற்றுக்கு மற்றுக்குக்கு மற்றுக்கு மற்றுக்கும் மற்றுக்கு மற்றுக்குக்கு மற்றுக்கு மற்றுக்குறிக்கு மற்றுக்கு மற்றுக

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உங்கள் மக்கட் கண்டுகளை பறுமிக்குக்க உங்கள் மக்கட் கண்டுகளை பறுமிக்கும் உங்கள் கொளிர் ரி பக்கேற்பார்களி க உங்கள் கொள்களைப் பறிவு வெய்யும் / புதுர்பிக்கவும். செழிக்கவும். செழிக்கவும். செழிக்க நடிக்கவும். செழிக்கவும். செழிக்கவும்.

Col. டேவிட் தேவசக

தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்

கோதண்டராமர் கோவில் கும்பாபிஷேகம்

ஆம்பூர் ஆக். 12-ஆம்பூர் அடுத்த ஆத்திமாருவபள்ளி கொமத்தில் 300 ஆன்றிகள் பழமை வாய்த்த அருள்பிகு ஸ்ரீ இவக்குவசீதை சமேத ஸ்ரீ கோதண்டராமர் கோயில் முன்ரோத்தாதை அக்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இருப்புக்குர் மாவட்டம் ஆம்கு அடுக்க வெர்கும் மாலக்கோர்

நடைபடுற்றது.
இருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்துரம் ஊராட்சிக்கு ட்பட்ட அத்திமாகுலப்பள்ளி கிராமத்தில் கமரர் 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே எழுத்துகள் அருப்பாலத்து வரும் ஸ்ரீ கோதண்ட ராமர் ஆலயம் சிதிலமடைத்து பழமையாக இருந்த நிலையில் ஆலயத்தை புதப்பிக்க கீராம் மக்கள் அணைவரும் ஒன்றிணைந்த சுமரி 2 கோடி மறிப்பிட்டில் ஆந்ற பகுவிலிலிருந்த குலவந்தை புதப்பிறத்து குறிகள் குலவந்தை புதப்பிறத்து இருலக்குவ அஷ்டபந்தன மகா கும்பாபிதேக அஷ்டபந்தன மகா கும்பாபிதேக அஷ்டபந்தன மகா கும்பாபிதேக பருகிறும் நடைபெற்றது

பெயர் மாற்றம்

பெயர்ப் மற்று கூறிய கூற

முகவரியில் வசிக்கும் நான் இனி TEENA SINGHI என்று அழைக்கப்படுகிறேன்.

Given Name: Hops Sur Name: Surech Babu, aemraut Gumir, KoteSyote Rao. Jippiga Gagibi 10.1980, p. 52. digmate Easeable Gage, ayananer répuir pari, harenigari, hertinouri-Doctoria, and gelf Given Name: HEPSIBA Sur Name: KOTESWAR KAO enting Jeeppekabu Ugalidipak

று அழைக்கப்படுகிறேன். Given Name: Hepsi Sur Name: Suresh Babu

பெயர் மாற்றம்

MD Rouf Jowhar Ahmed. spang Guuri-Kamrul Haque Mozumdar. பிறந்த தேதி: 14.06.1993, 18/380, உவது பிளாக், 10வது மெயின் ரோடு. கே.கே. நகர், கொடுங்கையுர் சென்னை—118.

கே. கே. நகர், கொடுங்கையூர் சென்னை 118. என்ற முகவரியில் வசிக்கும் நான் இளி RUF\_JOHOR AHMED MOZUMDER SIO KAMRUL HAQUE MOZUMDER என்று

MD Rouf Jowhar Ahmed

பெயர் மாற்றம்

பெயா மாற்றம்
Anuratha Dhanarajan
கனவர் பெயர் Dhanarajan
கனவர் பெயர் Dhanarajan
வறத்த
த்தி2807.1972
மற்றும் தெ.7. புதிய தெ.78
ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு
தேரு நகர், குரோம்பேட்டை
–800 044 என்ற முகவரியிக்
வரிக்கும்

இனி ANURADHA DHANARAJAN என்று

Kum.Teena பெயர் மாற்றம்

துராம மக்கள் அனைவரும் இன்றிணைந்து சும்பர் 2 சோய் இருக்கு நீர் தொலிகல்பட்டது. இருக்கு குழ்தா பகுதிலில் இது பகுதிலில் இது முறைகள் கொல்ற வரப்பட்டு அம்பது தீர் தொலிகல்பட்டது. இருக்கு ஆல்ற நிர்வனிகள் மேற்பட்டது. அவரத்தை பூறப்பித்து நீர் தொலிகல்பட்டது. அவரத்தை பூறப்பித்து நீர் தொலிகல்பட்டது. அவரத்தை மூறப்பித்து நீர் தொலிகல்பட்டது. இருக்கு கிறப்பு பூறைகள் செய்யப்பட்டது. பொதுமக்கள் ஜெய் மூர் ராம் ஜேய் மூர் கொலில் மூன்றிக்காயில் பூன்றிக்கு நூன்றிக்கு கிறப்பு முன்னதாக வேலுர் மூர்பர் கொலில் மூர்க்கு கிறப்பட்ட அவரத்து மனிகளை கொடர்ந்து மக்கள் கிறம்பட்டு கால் மூர்க்க கிறம்பட்டு மன்றிக்காயில் மூர்க்கு கிறப்பட்ட முன்னதாக வேலுர் மூர்புரம் வரத்திலில் மூர்க்கு கிறப்பட்டு முன்னதாக வேலுர் மூர்பர் கிறப்பட்டு முன்னதாக வேலுர் மூர்பர் கிறப்பட்டு முன்னதாக வேலுர் மூர்பர் கிறப்பட்டு முன்னதாக கேறுர்கள் மூர்க்க முற்பக் புனித் நீர் தெரிவக்கள் விறப்பட்டு குரிவக்கள் குறப்பட்டு கிறப்பட்டு கிறப்பு கிறப்பட்டு கிறப்பட்டிய கிறப்பட்டு கிறப்பட்டு கிறப்பட்டு கிறப்பட்டு கிறப்பட்டு கிறப்பட்டு கிறப்பட்டு கிறப்பட்டிய கிறப்பட்டு கிறப்பட்டிய கிறப்பட்டிய கிறப்பட்டிய கிறப்பட்டிய கிறப்பட்டிய கிறப்பட்டிய கிறப்பட்டு கிறப்பட்டிய கிறப்பட்டு கிறப்பட்டிய கிறப்பட்டிய கிறப்பட்டு கிறப்பட்டிய கிறப்பட்டிய கிறப்பட்டிய

20 க்கும் பகுதிகளில் இருந்து பக்தர்கள் \_\_\_\_ ஏராளமான ப சுலர்து கொண்டு கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Mrs.S.R.augi அட்வவேட் G-3, சிங்கப்பூர் பிளசா எண்:164, விங்கசெட்டி தெரு, சென்னை–600001 94433 26242

VS RAMALINGAM, S/o,Gopal Naikkar, Paramesyrana

# IN THE COURT OF II ADDITIONAL CITY CIVIL JUDGE AT CHENNAI I.A.No. 4 and 5 of 2024 in I.A.No. 2 of 2023

R.L.T.A. No. 32 of 2023
R. Milthran ... Petitioner/Petitioner/Appellant Versus
Versus
VU. Usha (Died)
MS. Karthikeyen and 2 others
Respondents/ Respondents/
Respondents

lo Arul Groups Property Munagement And Menagement Services Company (Space-O-Space), Rep by its Director Mr B.A. Nambi, No. 181, E.CR. Man Road, Opp to SAI Baba Temple Arch,

TOTAL Opp to SAI Baba Temple A'rch, Injentabelem, Charmal - 600 HS. (did Respondent) reter to the high reference to the high reference to the high reference to the high reference to the above politions remelve one to set seek the abovement of aspiral against the proposed 4th responders and arither petition to highest K. Vignesh as the flegal representative of the obscream of the consistence of the obscream obscream of the obscream obscream

பெயர் மாற்றம் Dinesh Kumar გέρος Guuir. Bastimal, "Opiss Gegl: 26.04.1974, "Opiss Gegl: Geod. 1974, "Opissipson "Opissipson Guines, "Opissipson Gurinties Gurines, "Opissipson Gurinties" Gurines", "Opissipson Gurinties" Gurines", "Opissipson Gurinties" Gurines", "Opissipson James Michael Sanda Bad Dinesh Kumar Jain

பெயர் மாற்றம்

GLIMÍT BITTÍDIOS
STA PERVOPCIO, ASSERVA GUILES
STA PERVOPCIO, ASSERVA GUILES
STA PERVOPCIO, ASSERVA GUILES
STA PERVOPCIO.
STA

Sara Parveen

பெயர் மாற்றம்

Harshit Dinesh Kothari, தந்தை பெயர்: Dinesh Kumar Jain, பிறந்த தேதி 10.03.2002, KLP அபினந்தல், அப்பார்ட்டுமன்ட், பண்ட் 15.00

பெயர் மாற்றம் Dinesh Kothari, spisos Quuir-Bastimal, Jopps Cash-28.04.1974, KIP syllorispisor syluriet-Quorietti, Joeni 1502, M-Jame, 150ag ioriq, Qp.1. Gurbugi Gundeth, Liniman Joens Gertamer-Go O12 sidop (pasaiffolio sublego) pres முகவரியில் வசிக்கும் நான் இனி DINESH KUMAR JAIN

#### rன்று அழைக்கப்படுகிறேன. Dinesh Kothan Anuratha Dhanarajan 🔕 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி **கொளத்தூர் கிளை:** பழைய எண்.2, புதிய எண்.17, வகானத்தா மெயின் ரோடு, கொளத்தூர், சென்னை-600

நகை கடன் ஏல அறிவிப்பு வரியில் மாகிய மாகிய வரும்பில் இரும்பில் அரும்பில் இரும்பில் இரும்

வ. எண்	நகைக்கடன் கணக்கு எண்	கடன் பெற்றவர் பெயர்	கடன் நிலுவைத்தொகை	தகை எடை தொமில்	
1	189303462002915	சுகந்தினி விஜயன்	₹ 95,816/-	18	
2	189303504000242	crediblesson and Serson	₹ 2,46,714.84	47	
3	189303462003326	K Qasenfl	₹ 54,432/-	14	
4	189303132000100	K damaini	₹ 1,45,042/-	29.3	
5	189303462004338	S.சுந்தரி	₹ 53,409.26	32.9	
<b>3</b> 5€	: 12.08.2024, இடம் : சென்	rener Cus	மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி		

# in LA, NO, 2 et 2423 in R.C.I.A. No.3 of 2623, in the said metre, No.3 of 2623, in the said call either in person or through your pleader papear on the said date either in person or through your pleader plead in your absence. Coursel for Petitioner Petitioner Appellant ான்று அழைக்கப்படுகிறேன். Dinesh Kumar

Coursel for House.

Advance—

Desistrucing shirecount demit interest ships of the shirecount demand in the ship of the ships of the ships

விலுப்புரம் காவட்டம், வாலும் கட்டியில் கட்டிய

வெள்ளையும் கொளில் தெருகில் விக்கும் கியாவில் தெருகில் விக்கும் கியாவில் திருகில் கியாவில் கி

Südüsel Naikar.
Perarresvarannışıları villige,
Vepanchey çest, Cheyur Ti.
V